

Udaka Shanti - Tamil Corrections – Observed till 31st July 2022

(ignore those which are already incorporated in your book's version and date)

Learners **should remember to correct** the corresponding lines in the books published

with only and without anuShangam

Section, Paragraph Reference	As Printed	To be read as or corrected as
1.6 – ye devaH (AnuShangam Part) Statement No.6	அக் ₃ னயே ¹ ரசேஷாக் ₄ னே	அக் ₃ னயே ¹ ரசேஷாக் ₄ னே
1.6 – ye devaH (AnuShangam Part) Statement No.8	ஸவித்ரே ¹ ரசேஷாக் ₄ னே	ஸவித்ரே ¹ ரசேஷாக் ₄ னே
1.12 – RashtraBrutam (Non AnuShangam Part) 11th Line	அப் ₂ ஸரஸ ¹ ஸ்தவா: ,	அப் ₂ ஸரஸ ¹ : ஸ்தவா: ,
1.12 – RashtraBrutam (Non AnuShangam Part) Towards last Para 20.9	சுஷத்ரம் பாது ¹ தா	சுஷத்ரம் பாது ¹ தா
1.13 – RashtraBrutam (AnuShangam Part) 6th Para	இஷிரோ விஸ்வவ்யசா ¹	இஷிரோ விஸ்வவ்யசா ¹
1.13 – RashtraBrutam (AnuShangam Part) 9th Para	ஸுகூலிதி ₂ ஸ் ஸுபூ ₄ திர்	ஸுகூலிதி ₂ ஸ் ஸுபூ ₄ திர்

1.15 PanchachoDaH Para No. 2 Line No. 3	த ₃ ங்ஷ்ணவ: ப ₂ ஸவோ	த ₃ ங்ஷ்ணவ: ப ₂ ஸவோ
1.25 Ajaani MantraH Line No.3 Para No.44	த்ரிஷ்டுப் ஜக ₃ தீ	த்ரிஷ்டுப் ₃ ஜக ₃ தீ
1.26 Atharva Sheersham Statement No.7 Para No.45	அத் ₃ ராஹு கோ ₃ ரமன்வத	அத் ₃ ராஹு கோ ₃ ரமன்வத
1.39 Pavamaana Suktam Para No. 128 Statement N0.6	காமா ₂ ந்த ₂ ஸமர்த் ₃ த் ₄ யந்து ந:	காமா ₂ ந்த ₂ ஸமர்த் ₃ த் ₄ யந்து ந:

=====

Udaka Shanti - Tamil Corrections –Observed till 31st December 2020

(ignore those which are already incorporated in your book's version and date)

Learners should remember to correct the corresponding lines in the books published with only and without anuShangam where chapter title numbers may be different

Section, Paragraph Reference	As Printed	To be read as or corrected as
1.3 rakShoGnam Para 2 Statement 4	ஜ ₂ ஹ்வா ப ₂ த ₂ ன்கா ₃ ந-ஸ ₃ ந்தி ₃ தோ	ஜ ₂ ஹ்வா ப ₂ த ₂ ங் ₃ கா ₃ ந-ஸ ₃ ந்தி ₃ தோ
1.34 – naa sadaaseeya suktam Line 3-Para no. 80	அ ₄ த ₄ ஸ் ₃ வி ₃ தா ₃ ஸீ(3) து ₃ ப ₃ ரி ₃ ஸ் ₃ வி ₃ தா ₃ ஸீ(3)த்	அ ₄ த ₄ ஸ் ₃ ஸ் ₃ வி ₃ தா ₃ ஸீ(3) து ₃ ப ₃ ரி ₃ ஸ் ₃ வி ₃ தா ₃ ஸீ(3)த்

<p>1.36 & 1.40 6th NakstraM - PushyaM Para No. 89 + Nakshatra upahoma Mantra, para No. 6</p>	<p>தி₃ஸோ நு ஸர்வா</p>	<p>தி₃ஸோ நு ஸர்வா</p>
<p>11.36 & 1.40 6th NakstraM - PushyaM Para No. 89 + Nakshatra upahoma Mantra, para No. 6</p>	<p>ஸு₃வீர்யஸ்ய பதயஸ்யாம 6</p>	<p>ஸு₃வீர்யஸ்ய பதயஸ்யாம 6 (visaram's "ஸ்" added)</p>
<p>1.36 & 1.40 - No. 37 Vishnu (only in expansion section) Line No. – 3 inside box) Para No. 111 + Nakshatra upahoma Mantra for Vishnu, para No. 37</p>	<p>ப்ரதத்₃விஷ்ணு ஸ்தவதே</p>	<p>ப்ரதத்₃விஷ்ணுஸ்-ஸ்தவதே (missing visargam ஸ் inserted)</p>

<p>1.37 – Nakshatra upahoma mantra, Swaha kaaraM for “Rohini” Line No. – 7 Para No. 113</p>	<p>ரோசமானாயை ஸ்வாஹா॥ ப்ரஜாப்ய ஸ்வாஹா॥ </p>	<p>ரோசமானாயை ஸ்வாஹா॥ ப்ரஜாப்யஸ் ஸ்வாஹா॥ (visaram’s “ஸ்” added)</p>
<p>1.38 VaruNa sooktam Line No. – 3 Para No. 122</p>	<p>அஸ்தப்நாத்யா ம்ருஷபோ</p>	<p>அஸ்தப்நாத்யா-ம்ருஷபோ</p>

Udaka Shanti - Tamil Corrections –Observed till 30th Novmber 2019

(ignore those which are already incorporated in your book's version and date)

Learners **should remember to correct** the corresponding lines in the books published **with only and without anuShangam** where **chapter title numbers may be different**

Section, Paragraph Reference	As Printed	To be read as or corrected as
1.3 RakshoGnam Para 4	த்யு ₂ ம்னா-ந்ய ₂ ர்யோ விது ₃ ரோ	த்யு ₃ ம்னா-ந்ய ₂ ர்யோ விது ₃ ரோ
1.4 Indra Suktam Para 11	மனீஷா மோஷிஷ்ட ₂ தா ₃ வ்னே	மனீஷா மோஷிஷ்ட ₂ தா ₃ வ்.ன்னே
1.10 a(gm)homuca mantra anushangam para 18A	வருணா சதுஷ்பாத்த ₂ ஸு புஸுஷு (*சதுஷ்பாத்த ₂ ஸு) ஸ்ராமஸ்தம்	Paata Bhedam : if புஸுஷு is not rendered then recite as given in bracket with su with anudAttam.
1.12 RashtraBrutam & 1.13 with anushangam	தஸ்ய வித் ₄ யுதோ ஸ்ப் ₂ ஸரஸோ ருசோ	தஸ்ய வித் ₃ யுதோ-ஸ்ப் ₂ ஸரஸோ ருசோ
1.15 & 1.16. Pancachoda para 22 and 22A	வித் ₃ யுத் ₃ தே ₄ தி-ரவஸ்பூர்ஜன்	வித் ₃ யுத் ₃ தே ₄ தி-ரவஸ்பூ ₂ ர்ஜன்

1.19 vihavyam Para 33 towards end	கோ ₃ ஜி ₃ -த ₄ ன ₃ ஜி ₃ ஸ் ₃ வ ₃ ஜி ₄ ய:	கோ ₃ ஜி ₃ -த ₄ ன ₃ ஜி ₃ ஸ் ₃ வ ₃ ஜி ₃ ய:
1.20 mRugAra Para 37 start	யயோர்வாந்-தே ₄ வெள தே ₄ வேஷ்வ-நி ₃ ரித	யயோர்வாந்-தே ₃ வெள தே ₃ வேஷ்வ-நி ₃ ரித
Para 38 and 38a (correct in some version pl check)	அனுநோ ₃ த் ₄ யானு ₃ மதிர்	அனுநோ ₃ த் ₃ யானு ₃ மதிர்
Para 40 (only in some version)	தத் ₃ வஸவோ கௌ ₃ ர்யஞ் சி ₃ த்ப ₃ தி ₃ ஷி ₃ தா	தத் ₃ வஸவோ கௌ ₃ ர்யஞ் சி ₃ த்ப ₃ தி ₃ ஷி ₃ தா (swaram deletion)
1.24 GandharvAhuti Para 42 (17A)	உ ₃ பரி ₃ க் ₃ ரு ₃ ஹா ₃ வ ₃ ர்.ஷ ₃ ம் ₃ ஃ ₃ வ ₃	உ ₃ பரி ₃ க் ₃ ரு ₃ ஹா ₃ வ ₃ ர்.ஷ ₃ ம் ₃ ஃ ₃ வ ₃
1.29 Vaak Suktam Para 66 towards end	கு ₃ ஹா ₃ த் ₃ ரீ ₃ ணி ₃ நி ₃ ஹி ₃ தா ₃ நே ₃ ங் ₃ ய ₃ ந்தி	கு ₃ ஹா ₃ த் ₃ ரீ ₃ ணி ₃ நி ₃ ஹி ₃ தா ₃ நே ₃ ங் ₃ ய ₃ ந்தி dot deletion

1.33 SuryAchandra masa Suktam Para 77 Second line	ஸிஸௌ க்ரீட ₃ ந் ₂ பரியாதோ	ஸிஸௌ க்ரீட ₃ ந் ₂ தெள பரியாதோ
1.34 nAsadAsiya sUktam Para 79	துச்சே ₂ நாப ₄ வபிஹிதம் யதா ₃ ஸீத்	துச்சே ₂ நாப ₄ வபிஹிதம் யதா ₃ ஸீத்
1.35 Bagya Suktam Para 82 (last two lines)	ஆத் ₃ த் ₄ ரஸ்சித் ₄ யம் ராஜா சித் ₄ யம் ப ₄ க ₃ ம்	ஆத் ₃ த் ₄ ரஸ்சித் ₃ யம் ராஜா சித் ₃ யம் ப ₄ க ₃ ம்
1.36 nakshatra sUktam & 1.40 Star 16 anuradha	ஹவ்யைர் நமஸோப-ஸத் ₄ ய	ஹவ்யைர் நமஸோப-ஸத் ₃ ய
1.36 & 1.40 title of nakshatram	21. நகூத்ரம் - அபி ₄ ஜித் ₃	21. நகூத்ரம் - அபி ₄ ஜித்
1.36 Nakshatra Suktam item 26	தே பு ₃ த் ₃ த் ₄ னியம் பரிஷத் ₃ ய ஸ்துவந்த:	தே பு ₃ த் ₃ த் ₄ னியம் பரிஷத் ₃ ய ஸ்துவந்த: (dot restored)
1.36 nakshatra sUktam 29 & 1.40 (29) apabharani	மஹதோ மஹான் ஹி	மஹதோ மஹான். ஹி (dot for extension of n deleted in some versions)

1.36 nakshatra sUktam item 39 anumatl Short and anushangam	அனுனோ ₄ யானுமதிர்	அனுனோ ₃ யானுமதிர்
1.37 nakshatra upahoma mantra 1 kRuttika	மேக ₄ யந்த்யை ஸ்வாஹா anudAttam for மே	மே ₃ க ₄ யந்த்யை ஸ்வாஹா Only in one part or version
1.37 & 1.40 nakshatra japa mantra 35 sUrya last line	ப்ரதிஷ்டா ₂ யை ஸ்வாஹா	ப்ரதிஷ்டா ₂ யை ஸ்வாஹா
1.39 pavamana suktam Para 123	யாஸாந் தே ₄ வா தி ₃ வி	யாஸாந் தே ₃ வா தி ₃ வி
1.40 nakshatra japa mantra item 3 mrugasIrsha	(ம்ருக ₃ ஷீர்.ஷ நக்ஷத்ரதே ₃ வதாயை	(ம்ருக ₃ ஸீர்.ஷ நக்ஷத்ரதே ₃ வதாயை
1.40 nakshatra japa mantra 38 agni last line	த ₃ தி ₄ ஷே ஸுவர்.ஷாஞ் ஜிஹ்வாமக் ₃ னே	த ₃ தி ₄ ஷே ஸுவர்.ஷாஞ் ஜிஹ்வாமக் ₃ னே

Udaka Shanti - Tamil Corrections –Observed till 30th September 2019

(ignore those which are already incorporated in your book's version and date)

Learners **should remember to correct** the corresponding lines in the books published
with only and without anuShangam

Section, Paragraph Reference	As Printed	To be read as or corrected as
1.4 Indra sUktam Para 10	ஆ ¹ மா ¹ ஸு ¹ ப ¹ க் ¹ வ ¹ மை ¹ ர ¹ ய ¹ ஆ	ஆ ¹ மா ¹ ஸு ¹ ப ¹ க் ¹ வ ¹ மை ¹ ர ¹ ய ¹ ஆ
1.17 apratiratham Para 23 1 st line	க ⁴ னா ⁴ க ⁴ ன ⁴ : சே ⁴ ஷா ⁴ ப ⁴ ண ⁴ ஸ்- சர்.ஷ ⁴ ணீ ⁴ னா ⁴ ம்	க ⁴ னா ⁴ க ⁴ ன ⁴ : சே ⁴ ஷா ⁴ ப ⁴ ண ⁴ ஸ்- சர்.ஷ ⁴ ணீ ⁴ னா ⁴ ம்
1.20 mRugAra Para 36	ஊ ² த ² யே ² ஸா ⁴ ப ⁴ ங் ³ க ³ மி ¹ ஷ் ¹ டெ ² ள ²	ஊ ² த ² யே ² ஸா ⁴ ப ⁴ ங் ³ க ³ மி ¹ ஷ் ¹ டெ ² ள ²
1.20 mRugAra Para 38b anushangam	தி ³ வா ³ ஸா ⁴ ரி ⁴ ஷ ⁴ : பா ⁴ து ⁴ ந ⁴ க்த ⁴ ம்	தி ³ வா ³ ஸா ⁴ ரி ⁴ ஷ ⁴ : பா ⁴ து ⁴ ந ⁴ க்த ⁴ ம்
1.28 Anna sUktam para 62 1 st statement	ஸ ⁴ மா ⁴ ன ⁴ ம ⁴ ர்த ² ம் ² ப ⁴ ர் ⁴ யே ⁴ மி ப ⁴ ஞ் ⁴ ஜ ⁴ த்	ஸ ⁴ மா ⁴ ன ⁴ ம ⁴ ர்த ² ம் ² ப ⁴ ர் ⁴ யே ⁴ மி ப ⁴ ஞ் ⁴ ஜ ⁴ த்
1.28 Anna sUktam para 62 towards end	த ² த் ² ஸ ² ம் ² ப ³ ி ³ ப ³ ந் ³ தோ ³ ந ⁴ மி ⁴ ன ⁴ ந்தி	த ² த் ² ஸ ² ம் ² ப ³ ி ³ ப ³ ந் ³ தோ ³ ந ⁴ மி ⁴ ன ⁴ ந்தி

1.29 vAK sUktam Para 66 1 st statement	ஸா நோ ஜுஷா ¹ ணோ ¹ ப யஜ்ஞ ² மாகா ³ த்	ஸா நோ ஜுஷா ¹ ணோ ¹ ப யஜ்ஞ ² மாகா ³ த்
1.32 gO sUktam Para 72 towards end	பூ ⁴ யோ பூ ⁴ யோ ரயி ¹ மி ¹ த ³ ஸ்ய (this is also seen in some sources) Kindly go by your Guru's teachings	பூ ⁴ யோ பூ ⁴ யோ ரயி ¹ மி ¹ த ³ ஸ்ய (swaritam over da seems more appropriate but no Padapaatam formally)
1.32 gO sUktam Para 72B anushangam	உ ¹ ரு ¹ கா ³ யம ⁴ ப ⁴ யந் தஸ்ய ¹ தா அநு ¹	உ ¹ ரு ¹ கா ³ யம ⁴ ப ⁴ யந் தஸ்ய ¹ தா அநு ¹
1.33 sUryA candramasA sUktam Para 75	தி ³ வோ ந ரஸ் ¹ மீ ¹ ஸ்த ¹ னு ¹ தோ Representation difference.	தி ³ வோ ந ரஸ் ¹ மீ ¹ ஸ்த ¹ னு ¹ தோ ஸ as per convention.
1.34 nasadAsIya sUktam Para 78	கிமா வ ¹ ரி ¹ வ: கு ¹ ஹ ¹ கஸ்ய ¹	கிமா வ ¹ ரி ¹ வ: கு ¹ ஹ ¹ கஸ்ய ¹
1.34 nasadAsIya sUktam Para 79	தஸ்மா ³ த் ³ -தா ⁴ ன்ய ¹ ந ப ¹ ர: 	தஸ்மா ³ த் ³ -தா ⁴ ன்ய ¹ ந் ந ப ¹ ர:
1.35 Bagya sUktam Para 82	ப்ரா ¹ த ¹ ஸ்ஸோ ¹ ம ¹ மு ¹ த ¹ ரு ³ த் ³ ர ¹ ஸ்ய ¹	ப்ரா ¹ த ¹ ஸ்ஸோ ¹ ம ¹ மு ¹ த ¹ ரு ³ த் ³ ர ¹ ஸ்ய ¹
1.35 Bagya sUktam Para 84	ப ⁴ க ³ ப்ர ¹ ணே ¹ த ¹ ர்ப ⁴ க ³ ஸ ¹ த்ய ¹ ரா ⁴ த ⁴ :	ப ⁴ க ³ ப்ர ¹ ணே ¹ த ¹ ர்ப ⁴ க ³ ஸ ¹ த்ய ¹ ரா ⁴ த ⁴ :

1.36 nakshatra sUktam Srl no 13 Para 95 1 st line	தந்நோ வா _ய ஸ்தது ₃ நிஷ்டயா	தந்நோ வாயு _{ஸ்தது} 3 நிஷ்டயா
1.36 nakshatra sUktam Srl no 23 SrvishTa Para 102 Same correction in 1.40 nakshatra japa mantra	ஸம் [^] வத் ₂ ஸரீ ண-மம் _{ருத} ☪ ஸ்வஸ்தி	ஸம் [^] வத் ₂ ஸரீ ண-மம் _{ருத} ☪ ஸ்வஸ்தி
1.36 nakshatra sUktam Srl no 30 amAvaSi anushangam	ரராணா ஸா _ந ஆ _க ன் வர்சஸா	ரராணா ஸா _ந ஆ _க 3ன் வர்சஸா (ga number missing)
1.36 nakshatra sUktam Srl no 31 candramA Same correction in 1.40 nakshatra japa mantra	ப்ரச _{ந்} 3ரமா-ஸ்திரி தி தீ ₃ ர்க ₄ மாயு:	ப்ரச _{ந்} 3ரமா-ஸ்திரி தி தீ ₃ ர்க ₄ மாயு:
1.36 nakshatra sUktam Srl no 32 ahOratrau Same correction in 1.40 nakshatra japa mantra	ஸமா _ந ந் தந்தும் பரிதா- தனாதே	ஸமா _ந ந் தந்தும் பரிதா-தனாதே

	ஸுரத்நாஸோ தே ₃ வவீதிம் த ₃ தா ₄ னா:	ஸுரத்நாஸோ தே ₃ வவீதிம் த ₃ தா ₄ னா:
1.36 nakshatra sUktam Srl no 35 sUryaH Same correction in 1.40 nakshatra japa mantra	த்ரு ₃ ஸே விஸ்வாய ஸூர்யம் ஆ஽ப்ரா த் ₃ யாவா ப்ருதி ₂ வீ	த்ரு ₃ ஸே விஸ்வாய ஸூர்யம் ஆ஽ப்ரா த் ₃ யாவா ப்ருதி ₂ வீ
1.37 Nakshatra upahoma mantra Srl No 1 Same correction in 1.40 nakshatra japa mantra	சுபுணிகாயை ஸ்வாஹா	சுபுணிகாயை ஸ்வாஹா
1.37 Nakshatra upahoma mantra Srl No 9 Same correction in 1.40 nakshatra japa mantra	அர்யம்ணே ஸ்வாஹா ப ₂ ல்கு ₃ நீப் ₄ யா ₂ ஸ்வாஹா	அர்யம்ணே ஸ்வாஹா ப ₂ ல்கு ₃ நீப் ₄ யா ₂ ஸ்வாஹா
1.37 Nakshatra upahoma mantra Srl No 12 Same correction in	சைத்ராய ஸ்வாஹா ப்ரஜாயை	சைத்ராய ஸ்வாஹா ப்ரஜாயை

1.40 nakshatra japa mantra		
1.37 Nakshatra upahoma mantra Sri No 22 Same correction in 1.40 nakshatra japa mantra	விஷ்ணவே ஸ்வாஹா ஸ்ரோணாய	விஷ்ணவே ஸ்வாஹா ஸ்ரோணாய
1.37 Nakshatra upahoma mantra Sri No 30 Same correction in 1.40 nakshatra japa mantra	அமாவாஸ்யாய ஸ்வாஹா காமாய	அமாவாஸ்யாய ஸ்வாஹா காமாய
1.37 Nakshatra upahoma mantra Sri No 31 Same correction in 1.40 nakshatra japa mantra	ஸம்வத்ஸராய ஸ்வாஹா	ஸம்வத்ஸராய ஸ்வாஹா
1.37 Nakshatra upahoma mantra Sri No 34 Same correction in 1.40 nakshatra japa mantra	நக்ஷத்ராய ஸ்வாஹோதேஷ்யதே ஸ்வாஹா	நக்ஷத்ராய ஸ்வாஹோதேஷ்யதே

		ஸ்வாஹா (some source mark 'te' - paata bheda observed)
1.37 Nakshatra upahoma mantra Sri No 37 Same correction in 1.40 nakshatra japa mantra	விஷ்ணவே ஸ்வாஹா யஜ்ஞாய	விஷ்ணவே ஸ்வாஹா யஜ்ஞாய
Para 121	த ₃ தி ₄ க்ராவண்ணோ அகாரிஷம் ஜிஷ்ணோ ரஸ்வஸ்ய வாஜின:	த ₃ தி ₄ க்ராவண்ணோ அகாரிஷம் ஜிஷ்ணோ ரஸ்வஸ்ய வாஜின: Can be rendered separately or together as per practice. Follow your Guru
Para 121	ஸுரபி ₄ நோ முகா ₂ கரத் ப்ரண ஆயுஷி தாரிஷத்	ஸுரபி ₄ நோ முகா ₂ கரத் ப்ரண ஆயுஷி தாரிஷத் Can be rendered separately or together as per practice. Follow your Guru
Para 121	யோ வஸ் ஸிவதமோ ரஸஸ்தஸ்ய	யோ வஸ் ஸிவதமோ ரஸஸ்தஸ்ய

Para 121	உ <u>ச</u> தீ <u>ரி</u> வ ம <u>ா</u> த <u>ர்</u> :	உ <u>ச</u> தீ <u>ரி</u> வ ம <u>ா</u> த <u>ர்</u> :
1.39 pavamAna sUktam Para 127	ப <u>ா</u> வ <u>மா</u> னீ <u>ர்</u> யோ அ <u>த்</u> ₃ <u>த்</u> ₄ யே <u>தி</u>	ப <u>ா</u> வ <u>மா</u> னீ <u>ர்</u> . யோ அ <u>த்</u> ₃ <u>த்</u> ₄ யே <u>தி</u>

Udaka Shanti - Tamil Corrections –Observed till 31st March 2019

(ignore those which are already incorporated in your book's version and date)

Section, Paragraph Reference	As Printed	To be read as or corrected as
1.6 yE dEva Para 16A/5A	யே தே ₃ வா: ப ₁ ர்சா ₂ த் ₂ ஸ ₁ த ₃ ஸ்	யே தே ₃ வா: ப ₁ ர்சா ₂ த் ₂ ஸ ₁ த ₃ ஸ்
1.13 rAshtrabrutam Anushangam Para No 20A	ஸம் ¹ வத் ₂ ஸ ₁ ரீ ₂ ணா ₁ ஸ்வ ₁ ஸ்தி ₁ ஸ்வா ₁ ஹா ₁	ஸம் ¹ வத் ₂ ஸ ₁ ரீ ₂ ணா ₁ ஸ்வ ₁ ஸ்தி ₁ ஸ்வா ₁ ஹா ₁ (only Tamil)
1.13 rAshtrabrutam Anushangam Para No 20A	த ₁ ஸ்ய ₁ வி ₁ த் ₄ யு ₁ தோ ₁ ஸ ₂ ப ₂ ஸ ₂ ர ₂ ஸோ	த ₁ ஸ்ய ₁ வி ₁ த் ₄ யு ₁ தோ ₁ - ஸ ₂ ப ₂ ஸ ₂ ர ₂ ஸோ
1.13 rAshtrabrutam Anushangam Para No 20A	ஸ ₂ ப ₂ ஸ ₂ ர ₂ ஸ ₁ ம்-ஸோ ₁ ய ₁ ந்தீ ₁ ர்	ஸ ₂ ப ₂ ஸ ₂ ர ₂ ஸ ₁ ம்-ஸோ ₁ ச ₁ ய ₁ ந்தீ ₁ ர்
1.16 PancacOdA Anushangam Para 22A	ஹே ₁ தி: பெ ₁ ள ₁ ரு ₁ ஹே ₁ யோ	ஹே ₁ தி: பெ ₁ ள ₁ ரு ₁ ஹே ₁ யோ
1.16 PancacOdA Anushangam	ஹே ₁ தி ₁ ர் வா ₁ த ₁ : ப் ₁ ர் ₁ ஹே ₁ தி ₁ ஸ்	ஹே ₁ தி ₁ ர் வா ₁ த ₁ : ப் ₁ ர் ₁ ஹே ₁ தி ₁ ஸ்

Para 22A		Tamil only
1.16 PancacOdA Anushangam Para 22A	பூர்வசித்தி-சாப் ₂ ஸுரஸௌ	பூர்வசித்திஸ்-சாப் ₂ ஸுரஸௌ
1.24 GandhavAhuti Para 42A (17A)	நிலிம்பா நாமஸ்த ₂ தேஷாம்	நிலிம்பா நாமஸ்த ₂ தேஷாம்
1.27 Pratyangirasam Para 49	இந்த ₃ ரேஷிதா ஆஜ்யமஸ்ய	இந்த ₃ ரேஷிதா ஆஜ்யமஸ்ய
1.27 Pratyangirasam Para 51	ப்ராணோ ரக்ஷதி விஸ்வமேஜத்	ப்ராணோ ரக்ஷதி விஸ்வமேஜத்
1.27 Pratyangirasam Para 53	ப்ரதீச்சயை தி ₃ ஸம்-	ப்ரதீச்சயை தி ₃ ஸம்-
1.27 Pratyangirasam Para 54	க்ரந்த ₃ யே புருஷஸ்ய மாயௌ	க்ரந்த ₃ யே புருஷஸ்ய மாயௌ
1.27 Pratyangirasam Para 55	ராட ₃ ஸி விராட ₃ ஸி	ராட ₃ ஸி விராட ₃ ஸி

Udaka Shanti - Tamil Corrections –Observed till 31st October 2018

(ignore those which are already incorporated in your book's version and date)

Section, Paragraph Reference	As Printed	To be read as or corrected as
1.19 Para No 30 First Mantra	மஹ்யந் நமந்தாம் ப்ரதி ₃ ஸு ₂ ஸு-சதஸ்ர-	மஹ்யந் நமந்தாம் ப்ரதி ₃ ஸு ₂ ஸு- சதஸ்ர-
1.20 Para 35 Last line	மிது ₂ ஸு-சரந்த-முபயாதி தூ ₃ ஷயன்ன்	மிது ₂ ஸு-சரந்த-முபயாதி தூ ₃ ஷயன்ன்

Udaka Shanti - Tamil Corrections –Observed till 31st July 2018

Section, Paragraph Reference	As Printed	To be read as or corrected as
Section 1.20 Para 37	யயோர்வாந் தே ₄ வெள தே ₄ வேஷ்வ-நி ₁ ரித	யயோர்வாந் தே ₃ வெள தே ₃ வேஷ்வ-நி ₁ ரித
Section 1.23 Para 42	இஷ்வோ ₁ க ₃ ஹ்வ ₁ ரோ, வஸ்தா ₂ வா ₁ னோ	இஷ்வோ ₁ க ₃ ஹ்வ ₁ ரோ, வஸ்தா ₂ வா ₁ னோ
Section 1.34 Para 80	திரஸ்சீனோ ₁ வி ₁ த்தோ	திரஸ்சீனோ ₁ வி ₁ த்தோ
Section 1.35 Para 82	ப்ராதர்ஜிதம் ப ₄ க ₃ முக்ர ₃ ஃ	ப்ராதர்ஜிதம் ப ₄ க ₃ முக்ர ₃ ஃ
Section 1.36 Para 5/88	தே ₃ வ்யதி ₃ தி-ஸ்ப்ருணோது	தே ₃ வ்யதி ₃ திஸ்-ஸ்ப்ருணோது (ie Visargam missed out)
Section 1.36 Para 8/90	யே ₁ முல்லோகம்	யே ₁ முமீலோகம்
Section 1.36 Item Heading 40 first line	ஹவ்ய வாஹ ₁ ஸ்விஷ்டம்	ஹவ்ய வாஹ ₁ ஸ்விஷ்டம்

<p>Section 1.37 Item Heading 10 Heading 14 Same correction in Section 1.40 in Item heading 10/14</p>	<p>ஸ்ரைஷ்ட₂யாய் ஸ்வாஹா </p>	<p>ஸ்ரைஷ்ட₂யாய் ஸ்வாஹா </p>
<p>Section 1.37 Item Heading 17 Same correction in Section 1.40 Item Heading 17</p>	<p>ஜ்யைஷ்ட₂யாய் ஸ்வாஹா-</p>	<p>ஜ்யைஷ்ட₂யாய் ஸ்வாஹா-</p>
<p>Section 1.37 Item heading 33 Same correction in Section 1.40 Item Heading 33</p>	<p>உஷஸே ஸ்வாஹா வ்யுஷ்டயை ஸ்வாஹா </p>	<p>உஷஸே ஸ்வாஹா வ்யுஷ்டயை ஸ்வாஹா </p>
<p>Section 1.39 Para 129</p>	<p>ஸ்வஸ்த்யா வருணஸ்- ஸமீச்யா யமோ ரஜா ப்ரம்ருணாபி₄:</p>	<p>ஸ்வஸ்த்யா வருணஸ்- ஸமீச்யா யமோ ராஜா ப்ரம்ருணாபி₄:</p>

Udaga Shanti - Tamil Corrections –Observed till 30th June 2015

(ignore those which are already incorporated in your book's version and date)

Section, Paragraph Reference	As Printed	To be read as or corrected as
1.1 Line 1 and Line3	<p style="text-align: center;"> ஓம் பூ₄: தத்₂ஸவிதுர் வரேண்யம் </p>	<p style="text-align: center;"> ஓம் பூ₄: தத்₂ஸவிதுர் வரேண்யம் (no lower swaram)</p>
1.1 third statement from the end	<p style="text-align: center;"> ஓஃ ஸுவ: தத்₂ஸவிதுர் வரேண்யம் </p>	<p style="text-align: center;"> ஓஃ ஸுவ: தத்₂ஸவிதுர் வரேண்யம் (no separator)</p>
1.3 para 4 last line	<p style="text-align: center;">ஸுமதிங் கோ₄ஷ்யர்வாக்₂ஸ் ஸந்தே</p>	<p style="text-align: center;">ஸுமதிங் கோ₄ஷ்யர்வாக்₂ ஸந்தே (ஸ் not required)</p>
1.3 Para 7	<p style="text-align: center;"> பாஹ்யஸ்மான் த்ரு₃ஹோ</p>	<p style="text-align: center;"> பாஹ்யஸ்மான் த்ரு₃ஹோ (it is ரு and not ரூ)</p>
1.4 Para 10	<p style="text-align: center;"> ஐஷ்டம் கி₃ர்வணஸே</p>	<p style="text-align: center;"> ஐஷ்டங் கி₃ர்வணஸே (just better reading style)</p>

1.4 Para 13	த்ரா <u>த</u> ார <u>மி</u> ந்த் ₃ ர ம <u>வி</u> த <u>ார</u> மிந்த் ₃ ர ₃	த்ரா <u>த</u> ார <u>மி</u> ந்த் ₃ ர ம <u>வி</u> த <u>ார</u> மிந்த் ₃ ர ₃ (lower swarm for ர)
1.8 Para 17A(6A) mantras 1 and 3	ஸ <u>யு</u> ஷா <u>ஸ</u> யு <u>ஷ</u> ம <u>ந்</u> த <u>ந்</u> க <u>ரோ</u> மி	ஸ <u>யு</u> ஷா <u>ஸ</u> யு <u>ஷ</u> ம <u>ந்</u> த <u>ந்</u> க <u>ரோ</u> மி (no lower swaram for the last letter before the statement ends as per rule)
1.11 Para 19(8)	ப <u>3</u> ல <u>மோ</u> ஜ <u>ஸ</u> ்ச ஜ <u>அ</u> த <u>ந்</u> த <u>த</u> ₃ ஸ் <u>மை</u>	ப <u>3</u> ல <u>மோ</u> ஜ <u>ஸ</u> ்ச ஜ <u>அ</u> த <u>ந்</u> த <u>த</u> ₃ ஸ் <u>மை</u> (no underline for த)
1.12 Para20(9) towards the end	ஸ <u>ப்</u> ₂ ஸ <u>ர</u> ஸ <u>ஸ</u> ர்- <u>ஸோ</u> ச <u>ய</u> ந் <u>தீ</u> ர் ,	ஸ <u>ப்</u> ₂ ஸ <u>ர</u> ஸ <u>ஸ</u> ர்- <u>ஸோ</u> ச <u>ய</u> ந் <u>தீ</u> ர் ,
1.20 last line within box	ஸ <u>அ</u> ரி <u>ஷ</u> : பா <u>து</u> ந <u>க</u> ்த <u>ம்</u>	ஸ <u>அ</u> ரி <u>ஷ</u> : பா <u>து</u> ந <u>க</u> ்த <u>ம்</u> (no ா)
1.33 para 76 third statement from end	த் ₄ ய <u>ா</u> வ <u>ா</u> ஸு <u>அ</u> மா	த் ₃ ய <u>ா</u> வ <u>ா</u> ஸு <u>அ</u> மா(third da)
1.35 Para 84 first line	ஸ <u>ர்</u> வ <u> இ</u> ஜ்ஜோ <u>ஹ</u> வீ <u>மி</u>	ஸ <u>ர்</u> வ <u> இ</u> ஜ்ஜோ <u>ஹ</u> வீ <u>மி</u>
1.39 Para 127 last line	ஸு <u>ரீ</u> ர் ஸ <u>ர்</u> ப <u>ர்</u>	ஸு <u>ரீ</u> ர் ஸ <u>ர்</u> ப <u>ர்</u>